

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பகுதி 1 - 2024

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பகுதி 1 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 2015 செப்டெம்பர் 17 ஆம் திகதிய 3267-எஸ்ஆர்ஐ ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 4.06(அ) பிரிவு மற்றும் 3268-எஸ்ஆர்ஐ (எஸ்எவ்) ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 4.03(அ) பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

நிகழ்ச்சித்திட்டத்தின் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நீர்ப்பாசன அமைச்சு நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன அமுலாக்கல் முகவர்களாக உள்ளன.

நிகழ்ச்சித்திட்டப் பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் வணிக நோக்கங்களிற்காக நீர் வளங்களை பாதுகாப்பாக அணுகுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். வடமத்திய மாகாண கால்வாய் செயற்திட்டம், வடமேல் மாகாண கால்வாய் செயற்திட்டம், மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்பு செயற்திட்டம் ஆகிய மூன்று கூறுகளின் கீழ் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நிகழ்ச்சித்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 26,720.80 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 190 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 21,095.37 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 150 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 5,625.43 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்ச்சித்திட்டமானது அதன் நடவடிக்கைகளை 2015 செப்டெம்பர் 17 இல் தொடங்கியிருந்ததுடன் 2019 திசெம்பர் 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. எனினும் நிகழ்ச்சித்திட்ட நடவடிக்கைகளின் பூர்த்தியாக்கல் திகதி 2025 யூன் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையின் 2.1 ஆம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர்த்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத்

தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்கீட்டுக் குறைபாடு	தொகை ரூபா.மில் லியன்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்காக ஒப்பந்தக்காரர்களால் வாங்கப்பட்ட ரூபா.56,770,846 மதிப்புள்ள சொத்துக்கள் திருத்தப்பட்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டப்படவில்லை. இதன் விளைவாக, நிதிநிலைமைக் கூற்றில் அறிக்கையில் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் இதே அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.	56.77	மினிபே மற்றும் வட மத்திய பிரிவுகளின் சொத்துக்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு 2025 நிதிநிலைமைக் கூற்றில் பதிவு செய்யப்படும்.	சொத்துக்கள் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) நிதிநிலைமைக் கூற்றின் பிரகாரம் பங்கு உரிமை மீதி ரூபா.53,528 மில்லியனாக இருந்தது. இருப்பினும், உரிமை மாற்றக் கூற்றின் பிரகாரம் இது அது ரூபா.54,972 மில்லியனாக இருந்தது. எனவே, இரண்டு மீதிகளுக்கும் இடையே ரூபா. 1,444 மில்லியன் வித்தியாசம் காணப்பட்டது.	1,444	முற்பணை மீதி (CB & துணை முற்பணம்) மற்றும் பொறுப்பாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை நிதி நிலைமைக் கூற்றில் விலக்கப்பட்டுள்ளதுடன் உரிமை மாற்றக் கூற்று 2025 ஆம் ஆண்டில் சரிசெய்யப்படும்.	நிதிநிலைமைக் கூற்றில் உள்ள புள்ளிவிவரங்களை பீளம்பூ துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.

2.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், இணங்காமை/கணக்காய்வு விடயம் விதிகள் மற்றும் பிரமாணங் களுக்கான தொடர்பு	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) சர்வதேச நெபடகஹவத்தே முதல் மகா கிதுல நுழைவு பெறுகைக் சுரங்கப்பாதை வரையிலான பிரதான இருந்து மஹாகிதுலா கோவையி கால்வாயின் கட்டுமானப் பணிகள், ரூபா. 8.2, 7,226.62 மில்லியன் ஒப்பந்த மதிப்புடன், ஒரு நுழைவாயில் 8.2, 8.7 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சர்வதேச சுரங்கப்பாதை வரை 8.7	நபடகஹவத்தாவில் இருந்து மஹாகிதுலா நீர்த்தேக்க நுழைவாயில் சர்வதேச சுரங்கப்பாதை வரை	சர்வதேச பெறுகைக் கோவையி ன் 8.2, 8.7

மற்றும்
10.2 ஆம்
உறுப்புக்க
ளின்
பிரிவுகள்.

பெறுகைக் கோவையின் (FIDIC) பிரிவு 10.2 இன் விதிகளின்படி, பணிகள் முடிவடைவதற்கு முன்பு, இந்த ஒப்பந்த தொகுப்பில் (NWPCP - ICB 2) 13 பகுதிகளாக வேலைகளை ஏற்றுக்கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சர்வதேச பெறுகைக் கோவையின் பகுதி 10.2 இன் கீழ், பகுதிகளாக வேலைகளை ஏற்றுக்கொண்டதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு, பணியின் முடிக்கப்பட்ட பகுதி பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் கால்வாயின் இந்த பகுதி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. முழு வேலையும் முடிவடைவதற்கு முன்பு தொகுப்பு கையகப்படுத்தும் சான்றிதழ்களை வழங்கியதால், ஒப்பந்த ஒப்பந்தத்தின் பிரிவு 8.7 இன் படி, உரிய திகதிக்குள் பணி முடிக்கப்படாமல் இருந்ததற்கு விதிக்கப்படக்கூடிய தாமதக் கட்டணங்களை வசூலிக்க முடியாது என்பதை கணக்காய்வு கண்டறிந்தது. மேலும், தாமதக் கட்டணமாக 2024 மே 17 முதல் 2024 திசெம்பர் 31 வரையிலான காலகட்டத்தில், ஒரு நாளைக்கு ரூபா. 3.4 மில்லியன் வீதம், ரூபா.722.46 மில்லியன் ரூபாயை மீட்டெடுக்க முடியவில்லை. இருப்பினும், ஒப்பந்தத்தின் 14.15 (ஆ) நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தாமத கட்டணங்களின் அதிகபட்ச தொகை ஒப்பந்த விலையில் 10% ஆக இருக்க வேண்டும்.

பிரதான கால்வாய் நிர்மாணம் (சங்கிலி 5+250 கிமீ முதல் 22+300 கிமீ வரை).

FIDIC துணைப்பிரிவு 10.2 இன் படி, தொடர்புடைய பஞ்சு பட்டியல்களுடன் பணிகளுக்கு கையகப்படுத்தும் சான்றிதழ்கள் (ToCs) வழங்கப்பட்டன. 2024 மே 16 இன் இறுதி நிறைவு திகதிக்குள், மொத்தம் 14 ToCs வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஒப்பந்தம் முடிந்த திகதிக்குப் பிறகு மேலும் 2 ToCs வழங்கப்பட்டன, துணைப்பிரிவு 8.7 இன் படி ஒப்பந்ததாரருக்கு தாமத இழப்பீடு விதிக்கப்பட்டது.

மற்றும்
10.2 ஆம்
உறுப்புக்க
ளின்
பிரிவுகளிற்
கு பீளம்யூ
இணங்க
வேண்டும்.

3. பௌதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

கூறுகள்	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு எதிர்பார் அடைக்கப்பட்ட யப்ப்ட		தாமதம்/கணக்காய்வு விடயம்	முகாமைத் துவத்தின் பதில்	கணக்கா ய்வாளரி ன் பரிந்துரை
	பௌதீக செயலா ற்றல்	செயல ாற்றல்			
	அலகு	அலகு			
	ள்/ சதவீதம்	கள்/ சதவீதம்			
ஒட்டுமொத்த முன்னேற்றம் (T1,T2 & T3)	91%	19.6%	2024 திசெம்பர் 15 இல் உள்ளவாறு, நிகழ்ச்சித்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒட்டுமொத்த முன்னேற்றம் (T1, T2, T3) 91% ஆக இருந்தது, ஆனால் அன்று காணப்பட்ட உண்மையான முன்னேற்றம் 19.6% ஆகும். இருப்பினும், செயற்திட்டத்தில், MLBCRP - பொதி 6 இன் எதிர்பார்க்கப்பட்ட பௌதீக	எனினும், பல்வேறு தாமதங்கள் மற்றும் தடைகள் காரணமாக இந்த பொதிகளில்	எதிர்பார்க்கப்படு ம் செயல்திறனை அடைய நடவடிக்கை

முன்னேற்றம் 40% ஆக இருந்தது, ஆனால் உண்மையான பௌதீக முன்னேற்றம் 10% அளவில் இருந்தது. UECF - ICB - 1 பொதிக்கு 100% பௌதீக முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்டது போலவே, அந்த திகதியில் காணப்பட்ட பௌதீக முன்னேற்றம் 64% ஆகும்.

2024 எடுக்கப்
திசெம்பர் பட
31 இல் வேண்டு
உள்ளவாறு ம்.
13 மட்டுமே
செயல்படுத்த
தப்படுகின்ற
ன.

3.2 செயற்திட்ட நடவடிக்கைகளை பூர்த்திசெய்வதிலுள்ள காலதாமதம்.

கணக்காய்வு விடயம்	பூர்த்தி செய்ய பட்டிய லிடப்ப ட்ட திகதி	பூர்த்தி யாக்க ல் திகதி	தாமத வருடம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்கா ய்வாளரி ன் பரிந்துரை
NWPCP ICB – 01 ஒப்பந்தம் 2023 மே 26 அன்று இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், அந்த திகதியின்படி, நிர்மாண முன்னேற்றம் 3% ஆக இருந்தது. அதன்படி, ஒப்பந்ததாரரின் பொதுவான தேவைகளுக்காக செலுத்தப்பட்ட ரூபா. 74.71 மில்லியன் தொகை மூழ்கிய செலவாக மாறியது. கூடுதலாக, ஆலோசகருக்கு செலுத்தப்பட்ட ரூ. 139.11 மில்லியன் வீணானதாகக் கருதப்படுகிறது. ஒப்பந்தப் பொறியாளர் ஒப்பந்தத்தின் பிரிவு 15.4 இன் கீழ் மொத்தம் ரூபா. 53.63 மில்லியன் இழப்பை சான்றளித்த போதிலும், தணிக்கைக்கு எந்த துணை ஆவணங்களும் வழங்கப்படவில்லை, மேலும் எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தளத்திற்கான பாதுகாப்பு சேவைகளுக்காக 2023 செப்டெம்பர் முதல் 2025 மார்ச் வரை செலவிடப்பட்ட ரூபா. 9.33 மில்லியனும் வீணானதாகக் கருதப்படுகிறது.	2024 மார்ச் 27 இல்	இடைநிறுத்தப் பட்டிருந்தது.	2024 மார்ச் 27 இல் இடைநிறுத்தப் பட்டிருந்தது.	2021 மார்ச் 31 இல் தொடங்கப்பட்ட ஒப்பந்தத்தில் ரூபா.71.77 மில்லியன் கிரயத்திலான ஆரம்ப தள அமைவு பணிகள் அடங்கும். ஒப்பந்தத்தை முடித்த பிறகு, இறுதி ஒப்பந்த இழப்பு ரூபா. 53.63 மில்லியனாக பிரிவு 15.4 இன் கீழ் நிர்ணயிக்கப்பட்டதுடன் மேலும் பணம் செலுத்த அமைச்சரவை அனுமதி கோரப்பட்டது. மீதமுள்ள பணிகளை முடிக்க ஒரு புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்படுவார்.	இழப்பைக் கணக்கிடுவதன் செல்லுபடியை PMU உறுதிசெய்து இழப்பை மீட்டெடுக்க வேண்டும்.

3.3 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) NCPCP – 3, NCPCP – 5, மற்றும் UECF – ICB – 2A தொகுப்புகளுக்கு, மொத்தம் 622 நிலங்கள் கையகப்படுத்தப்பட இருந்தன. இந்த நிலங்களில், மொத்தம் 501 நிலங்களுக்கு 2024 திசம்பர் 10 க்குள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 121 நிலங்களுக்கு 2024 திசம்பர் இல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கணக்காய்வு கண்டறிந்தது.	NCPCP-க்குத் தேவையான 622 நிலங்களில், 30.05.2025 நிலவரப்படி 57 நிலங்கள் மட்டுமே இழப்பீட்டிற்கு மீதமுள்ளன (31.12.2024 அன்று 121 ஆக இருந்தது).	மீதமுள்ள நிலங்களை PMU உடனடியாக முறையாக கையகப்படுத்த வேண்டும்.
(ஆ) வட மத்திய மாகாண மகா எல திட்டத்தின் கட்டுமானத்தின் போது, பீட் அலுவலகம் (கள அலுவலகம்) கட்டுவதற்கு ரூபா. 6 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டது (2016). 2023 ஆம் ஆண்டில், மத்திய மாகாண விகிதங்களின் அடிப்படையில் ரூபா. 39.21 மில்லியனுக்கு பொறியியல் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இருப்பினும், தேசிய போட்டி ஏலத்தைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரருக்கு 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரூபா. 28.50 மில்லியனுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மூல திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, செலவு 375% அதிகரித்து, மூல மதிப்பிடப்பட்ட தொகையை ரூபா. 22.5 மில்லியனை தாண்டியது. இதன் விளைவாக, இந்த ஒப்பந்தத்தை ரூபா. 28.5 மில்லியனுக்கு வழங்கியது.	2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூபா. 28.50 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக வனவிலங்குத் திணைக்களம் ஒரு வனவிலங்கு எல்லை அலுவலகம் தேவைப்பட்டது, மேலும் திருத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் ஒப்பந்தம் ஆசிய அபிவருத்தி வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது.	செயற்திட்டம் ஒப்பந்தப் பொதியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

3.4 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
2016-2024 வரையிலான காலத்திற்கான ஒதுக்கீடு நிதியை குறைவாகப் பயன்படுத்தியதால், இந்தச் செயற்திட்டத்திற்கு 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா.118.59 மில்லியன் கடப்பாட்டுக் கட்டணம் விதிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், இது பயன்படுத்தப்படாமல்	ஒப்புக்கொண்டேன். கொவிட் - 19 பெருந்தொற்று, 2022 பொருளாதார நெருக்கடி மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் செயற்திட்ட செயல்திறன் மெதுவாக இருந்தது.	வலுவான நிதி கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள் செயற்திட்டத்திற்கு ஏற்ப செயல்திறன் கொண்டதாக இருக்க வேண்டும்..

இருந்ததன் விளைவாக
மீளாய்வாண்டில் ரூபா.1.4 மில்லியன்
கடப்பாட்டுக் கட்டணம்
ஏற்படுத்தப்பட்டது.